



பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

வகுப்பு - III தமிழ்

ஆகஸ்ட் மாதம் பாடப்பகுதிகள்

பாடம் - எழில் கொஞ்சம் அருவி

I. வினாக்களுக்கு விடையளி

1. ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்கக்கூடிய இடங்களின் பெயர்களை எழுதுக.

விடை: ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்கக்கூடிய இடங்கள்:

- நீர் வீழ்ச்சி
- மான் பூங்கா
- முதலைப்பண்ணை
- தேச நாதீஸ்வரர் கோவில்
- தொங்கு பாலம்

2. ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி பார்ப்பதற்கு எப்படி இருந்தது?

விடை: ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சியானது வெள்ளியை உருக்கி ஊற்றுவது போலவும், வெண்புகை போலவும் இருந்தது.

3. அங்கவை, சங்கவை, பார்த்த மிகப்பழமையான கோவிலின் பெயர் என்ன?

விடை: அங்கவை, சங்கவை, பார்த்த மிகப்பழமையான கோவிலின் பெயர் அதியமான் காலத்தை சேர்ந்த தேச நாதீஸ்வரர் கோவில் ஆகும்.

4. ஒகேனக்கல் அருவி எங்கே அமைந்துள்ளது?

விடை: ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இலக்கணம்

இன எழுத்துகள்

I. நிரப்புக

1. உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு.

அவை : உயிர்க்குறில், உயிர்நெடில் என இரு வகையாக பிரிப்பர்.

2. உயிர்க்குறில் எழுத்துக்களுக்கு உயிர்நெடில் எழுத்துகள் இனமாக வரும்.

3. எழுத்துகள் பிறக்கும் இடம் ஒலிக்கும் முயற்சி கால அளவு முதலியவற்றில் ஒத்துப்போகும் எழுத்துகளை இன எழுத்துகள் என்கிறோம்.

4. மெய் எழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

5. வல்லின எழுத்துக்களுக்கு மெல்லின எழுத்துக்கள் இனமாக வரும்.

6. இடையின எழுத்துக்களின் ஓர்எழுத்திற்கு அருகில் அதே எழுத்து வந்தாலும் அவை **இன எழுத்துக்கள்** அல்ல.
7. **ய்,ர்,ல்,வ்,ழ்,ள்** ஆகிய இடையின எழுத்துக்களின் ஒவ்வொரு எழுத்திற்கும் அந்த எழுத்தை தவிர மற்ற ஐந்து எழுத்துகளும் இன எழுத்தாக வரும்.

II. உயிர் எழுத்துக்களுக்கு இன எழுத்துகளை பொருத்துக

- | | | |
|-------|-----|---|
| 1. அ | - ஏ | 4 |
| 2. இ | - ஓ | 6 |
| 3. உ | - உ | 7 |
| 4. எ | - ஈ | 2 |
| 5. ஐ | - ஆ | 1 |
| 6. ஒ | - ஊ | 3 |
| 7. ஒள | - இ | 5 |

III. மெய் எழுத்துக்களுக்கு இன எழுத்துக்களை பொருத்துக

- | | | |
|-------|------|---|
| 1. க் | - ந் | 4 |
| 2. ச் | - ண் | 3 |
| 3. ட் | - ம் | 5 |
| 4. த் | - ங் | 1 |
| 5. ப் | - ன் | 6 |
| 6. ற் | - ஞ் | 2 |

IV. பின்வரும் சொற்களில் இன எழுத்துக்களை அடிக்கோடிடுக

1. சங்கு
2. மஞ்சள்
3. வண்டு
4. பம்பரம்
5. குன்று

V. விடுபட்ட எழுத்துக்களின் சரியான இன எழுத்துகளை எழுதுக

1. செம்பருத்தி
2. கன்று
3. சுண்டல்
4. குரங்கு
5. இஞ்சி
6. ஆந்தை